

பாஸ்கா 5ஆம் வாரம் - ஞாயிறு - இரண்டாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு பலிக் கொண்டாட்டத்திற்கு வந்துள்ள உங்கள் யாவரையும் மனதார வாழ்த்தி வரவேற்கின்றோம்.

இணைதல் என்கின்ற சிந்தனையோட இன்றைய நாளின் வார்த்தை வழிபாடு நம்மை அழைக்கின்றது.

தனி மரம் தோப்பாகாது. தனி மனிதன் வாழ்வு பெற முடியாது. தனிமையாய் இருப்பத நல்லது அல்ல என்று கண்டு மனிதன் இணைய பெண்ணைப் படைத்து, இணைந்து சந்ததியை பெருக்கவும், இன்பவனத்தில் இன்புற்றிருக்கவும் செய்தார்.

கரங்கள் இணையும் போது மனிதன் வலுப் பெறுகின்றான். கரங்கள் இணைந்து செயலாற்றும் போது, இயலாததும், இலகுவாகின்றது. இணைந்திருப்பதுவே இன்பமானது.

இணைந்திருந்து உறவோடு இருக்கும், உள்ளங்கள் மத்தியில், தெய்வம் தரிசனம் என கவிஞன் பாடினான்.

இணைந்திருந்து செயலாற்றவே, தம்மோடு திருத்தாதர்களை அழைத்துக் கொண்டார்.

பலி ஒப்புக் கொடுக்க இணைந்து வந்துள்ள நம் மத்தியில் இறைவன் இருக்கின்றார் என்ற உணர்வோடு, பலி ஒப்புக்கொடுத்து பயன் பெறுவோம். பலன் கொடுப்போம்.

முதல் வாசக முன்னுரை: திருத்தாத்பணிகள் 9:26-31

இனியோரே, இன்றைய முதல் வாசகம், கிறிஸ்தவர்களை துன்புறுத்தி வந்த சவுல், இயேசுவோடு இணைந்தது பற்றிய செய்தியை நமக்கு தருகிறது. எருசலேம் கிறிஸ்தவர்கள் சவுலை ஏற்க மறுத்தபோது, பர்னபா அவருக்கு துணை நிற்கிறார். இயேசுவில் இணைந்து பலன் தந்த பவுலைப் போல, நாமும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: 1 யோவான் 3:18-24

இனியோரே, இன்றைய இரண்டாம் வாசகம், நமது அன்பை செயலில் வெளிப்படுத்த அழைப்பு விடுக்கிறது. குற்றமற்றவர்களாய் வாழும்போது, நாம் கடவுளின் திருமுன் உறுதியான நம்பிக்கையுடன் நிற்க முடியும் என்று திருத்தூதர் யோவான் எடுத்துரைக்கிறார். இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களாய், மற்றவர்களை அன்புசெய்து வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

திராட்சை கொடியானவரே எம் இறைவா! திருஅவை மிகுந்த பலன் தந்து, தரித்து கழித்து விடாமல், இணைத்து, அரவணைத்து முன்னெடுத்து செல்ல, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

திராட்சை கொடியானவரே எம் இறைவா! பல வண்ணங்கள் இணைந்து வானவில்லாவது போல, பல மத இன மொழி மக்கள் உள்ள பாரதம் இணைந்து முன்னேற, அனைவரும் ஒன்றுபட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

திராட்சை கொடியானவரே எம் இறைவா! பலியிலே பங்கேற்கும் நாங்கள் பிரிவினையின் சக்தியாகாமல், ஒற்றுமையின், ஒருங்கிணைப்பின் உண்மை ஊழியராகிட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

திராட்சை கொடியானவரே எம் இறைவா! உம்மிலே, உம்முடைய சந்நிதானத்தில் இணைந்திருப்பது இன்பமானது என்பதனை உணர்ந்து வாழ, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

திராட்சை கொடியானவரே எம் இறைவா! பிரிந்திருந்து நிற்கும் யாவரும், உம்முடைய அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு, ஒன்றிணைந்திருப்பதின் கால அவசரத்தை உணர்ந்து, சேர்ந்திருந்து, சாட்சியாகிட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.